*284. *Q.*—THIRU K. VINAYAKAM : Will the Hon. the Minister for Food and Revenue be pleased to state whether it is a fact that Government proposes to constitute a committee to go into taxation problems of wholesale and retail traders ?

மாண்புமிகு திரு. கே. ஏ. மதியழகன் : இல்லை.

THIRU K. VINAYAKAM : Is it a fact that the Hon. Minister, while presiding over a conference of wholesale and retail traders in Washermanpet, gave an assurance that he would constitute a committee to go into the problems affecting their sales turnover ?

THE HON. THIRU K. A. MATHIALAGAN : I never said that the Government was going to constitute a committee. What I said was that the Government was contemplating a comprehensive legislation about sales tax and that it was under the active consideration of the Government.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : 285, 286, 287 ஆகிய இந்த மூன்று வினாக்களும் சர்க்கரைபற்றி இருக்கிற காரணத்தால் அவைகளை ஒன்றாக எடுத்துக் கொள்ளலாம்.

சர்க்கரை

*285 வினா.—**திரு. வி. கே. கோதண்டராமன் :** மதிப்பிற்குரிய உணவு வருவாய்த்துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—

(அ) நமது மாநிலத்திலிருந்து, எந்தெந்த வெளிநாடுகளுக்கு சர்க்கரை ஏற்றுமதி ஆகிறது?

(இ) என்ன விலைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது?

(உ) அதனால் ஏற்படும் நஷ்டத்தை சர்க்கார் எந்த அடிப்படையில் யாருக்கு கொடுக்கிறார்கள்?

மாண்புமிகு திரு. கே. ஏ. மதியழகன் : (அ) தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகள் 1964—ம் ஆண்டிலிருந்து ஏற்றுமதிக்காக சர்க்கரை வழங்கவில்லை.

(இ) (உ) இக்கேள்வி எழவில்லை.

*286 வினா—**திரு. வி. கே. கோதண்டராமன் :** மதிப்பிற்குரிய உணவு வருவாய்த்துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா :

(அ) அடிக்கடி சர்க்கரை கிடைக்காமல் நெருக்கடி ஏற்படுவது சர்க்காருக்குத் தெரியுமா?

(இ) இனிமேலாவது தாராளமாக சர்க்கரை கிடைக்க ஏற்பாடு செய்யப்படுமா?

THE HON. THIRU K. A. MATHIALAGAN : (*a*) There have been no reports about frequent scarcity of sugar in any of the districts.

(*b*) The Government of India are pooling the production of sugar in all the factories in the country and allocating the sugar to the various States on a monthly quota basis from the 23rd of one month to the 22nd of the next month, taking into account availabilities and requirements. In view of the shortfall in the over all production of Sugar in the country, they cut down the